

OCTOBER 2012

U/ID 46434/UCCD

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

All questions carry equal marks.

1. What are the characteristics of single entry system?  
ஒற்றைப்பதிவு முறையின் சிறப்புகள் யாவை?
2. Define account current. What are the methods for calculation of interest in current account?  
நடப்புக் கணக்கை வரையறுக்க. நடப்புக் கணக்கின் வட்டி கணக்கிடும் முறைகள் யாவை?
3. Define errors of principles. Give one example.  
கொள்கைப் பிழையை வரையறுக்க. ஒரு உதாரணம் கொடுக்கவும்.
4. What are the accounting methods followed for department branches?  
சார்ந்துள்ள கிளைகளில் எப்படிப்பட்ட கணக்கியல் முறைகள் பின்பற்றப்படும்.
5. State any three contents of hire purchase agreement.  
வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் ஏதேனும் மூன்று சரத்துக்களை கூறுக.
6. Define cum-interest and Ex-interest pricing of securities.  
வட்டியுடன், வட்டியில்லாமல் விலையிடும் ஆவணங்களை வரையறுக்க.
7. What do you mean by profit and loss appropriation account?  
இலாப நட்ட ஒதுக்கீடு கணக்கு என்றால் என்ன?
8. Define ABC analysis.  
ABC ஆய்வை வரையறுக்க.

9. Define overtime. Why it is necessary?  
உபரிநேரத்தை வரையறுக்க. எதற்காக அது தேவை?
10. Define fund. What are its objectives?  
நிதியை வரையறுக்க. அதன் நோக்கங்கள் யாவை?
11. Define Break-even point. State two merits of it.  
சமவீத புள்ளி என்பதை வரையறுக்க. அதன் இரண்டு நன்மைகளை கூறுக.
12. Define can budget and flexible budget.  
ரொக்கத் திட்டம் மற்றும் மாறு தன்மை உள்ள திட்டம் என்பதை வரையறுக்க.

PART B — (5 × 6 = 30 marks)  
Answer any FIVE questions.  
All questions carry equal marks.

13. What are the errors that may not be identified preparing trial balance?  
இருப்புச் சோதனை பட்டியல் தயார் செய்வதால் காண முடியாத பிழைகள் யாவை?
14. What are the distinctions between hire purchase and instalment system?  
வாடகைக் கொள்முதல் முறைக்கும் தவணைக் கொள்முதல் முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
15. Define budgetary control and state its advantages.  
திட்ட கட்டுப்பாட்டை விளக்குக. அதன் நன்மைகள் யாவை?
16. Rectify the following errors.
- (a) Rs. 3,000 spent for repairs to building has been posted to building account
- (b) A sale of Rs. 5,200 to Suresh has been entered in the sales book as Rs. 2,500
- (c) Goods worth Rs. 500 purchased from Vishwam have been omitted to be recorded in the books.

கீழ்காணும் பிழைகளை திருத்தவும்.

(அ) ரூ. 3,000 கட்டிட பழுதுபார்ப்புக்காக செலவிடப்பட்டது கட்டிடக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.

(ஆ) சுரோஸ்க்கு விற்பனை செய்யப்பட்ட ரூ. 5,200 யை விற்பனை ஏட்டில் ரூ. 2,500 எழுதப்பட்டுள்ளது.

(இ) விஸ்வம் என்பவரிடமிருந்து வாங்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 500 புத்தகங்களில் எழுதப்படவில்லை.

17. Arul purchased machinery under the hire purchase system from Balu. The cash price of the machinery was Rs. 15,000. The payment for the purchase is to be made as follows on signing the agreement Rs. 3,000, end of the first year Rs. 5,000 end of the second year Rs. 5,000, end of the third year Rs. 5,000. Calculate the amount of interest included in each instalment.

பாலுவிடமிருந்து அரூள் ஒரு இயந்திரத்தை வாடகை கொள்முதல் முறையில் வாங்கினார். இயந்திரத்தின் ரொக்க விலை ரூ. 15,000. கீழ்க்கண்டவாறு பணம் செலுத்தப்பட்டது. ஒப்பந்தம் கையொப்பமானவுடன் ரூ. 3,000, முதலாம் ஆண்டு இறுதியில் ரூ. 5,000, இரண்டாம் ஆண்டு முடிவில் ரூ. 5,000, மூன்றாம் ஆண்டு முடிவில் ரூ. 5,000. ஒவ்வொரு தவணையிலும் சேர்க்கப்பட்டுள்ள வட்டி எவ்வளவு?

18. Calculate Break-even point in units and in rupees from the following :

	Rs.
Fixed expenses	1,50,000
Variable cost per unit	10
Selling price per unit	15

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து சமவீத புள்ளியை அலகுகள் மற்றும் ரூபாய்களில் காண்க.

	Rs.
மாறா செலவுகள்	1,50,000
ஒரு அலகின் மாறும் செலவுகள்	10
ஒரு அலகின் விற்பனை விலை	15

19. Standard output is 10 units per hour and basic wage rate is Rs. 1.50 per hour. In a day of 8 hours, A produces 40 units, B 75 units and C products 90 units. Calculate the wage of A, B and C.

ஒரு மணி நேர திட்ட உற்பத்தி 10 அலகுகள் ஒரு மணி நேரம் அடிப்படை கூலி ரூ. 1.50.8 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் அ-வின் உற்பத்தி 40 அலகுகள் ஆ-வின் உற்பத்தி 75 அலகுகள் மற்றும் இ-யின் உற்பத்தி 90 அலகுகள். அ, ஆ மற்றும் இ-யின் கூலியை கணக்கிடுக.

PART C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions.

All questions carry equal marks.

20. Enumerate the defects of single entry system.  
ஒற்றைப் பதிவு முறையின் குறைபாடுகளை வரிசைப்படுத்தவும்.
21. Describe the salient features of hire purchase agreement.  
வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் சிறப்புக்களை விவரி.
22. Discuss the classification of budgets according to function.  
பணி அடிப்படையாக உள்ள திட்ட வகைகளை விளக்குக.
23. From the following balances, prepare trading and profit and loss account for the year ended 31-12-10.

	Rs.		Rs.
Opening stock	500	Return outward	250
Purchases	19,500	Rent	550
Wages	1,400	Sales	25,000
Insurance	500		
Carriage inward	400		
Interest on capital	350		
Stationary	225		
Return inward	650		
Commission (Cr)	400		
Carriage outward	725		

Closing stock was valued at Rs. 12,500.

கீழ்க்கண்ட இருப்புகளிலிருந்து 31-12-10 அன்றுடன் முடிவடையும் ஆண்டிற்கு வியாபார, இலாப நட்ட கணக்குகளை தயார் செய்க.

	Rs.		Rs.
தொடக்க இருப்பு	500	வெளித்திருப்பம்	250
கொள்முதல்	19,500	வாடகை	550
கூலி	1,400	விற்பனை	25,000

	Rs.	Rs.
காப்பீடு	500	
உள்வண்டிச் சத்தம்	400	
மூலதன வட்டி	350	
எழுதுபொருள்	225	
உள் திருப்பம்	650	
கழிவு (வ)	400	
வெளிவண்டிச் சத்தம்	725	

இறுதிச் சரக்கு மதிப்பு ரூ. 12,500

24. A and B are partners in a firm sharing profits and losses as A  $\frac{3}{4}$  and B  $\frac{1}{4}$ . The profit and loss account of the firm for the year ended 31<sup>st</sup> March 2011 shows a net profit of Rs. 75,000.

You are required to prepare the profit and loss appropriation account by taking into consideration the under mentioned information :

- (a) The partner's capital A Rs. 40,000, B Rs. 30,000.
- (b) Interest on capital was to be calculated at 5% p.a.
- (c) Current a/c. of partners – A Rs. 15,000 (Cr), B – Rs. 10,000 (Cr)
- (d) Partners drawings amounted to A – Rs. 10,000, B – Rs. 7,500
- (e) Interest on drawings was to be charged at 10% p.a. at an average of 6 months
- (f) Partner's salaries–A Rs. 6,000 and B Rs. 4,500
- (g) A's loan a/c Rs. 25,000. Interest rate is 6% p.a.

அ மற்றும் ஆ கூட்டாளிகள், இலாப வீதம்  $\frac{3}{4}$  :  $\frac{1}{4}$  ஆகும் 31.3.2011 அன்றுடன் முடிந்த ஆண்டிற்கான நிகர இலாபம் ரூ. 75,000. கீழ்க்கண்டவற்றை மனதில் வைத்துக் கொண்டு இலாப, நட்ட ஒதுக்கீட்டு கணக்கை தயார் செய்க.

- (அ) கூட்டாளிகளின் முதல் அ - ரூ. 40,000, ஆ - ரூ. 30,000
- (ஆ) மூலதன வட்டி ஆண்டிற்கு 5 சதவீதம்
- (இ) கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு இருப்பு அ - ரூ. 15,000 (வ)  
ஆ-ரூ.10,000 (வ)
- (ஈ) கூட்டாளிகளின் எடுப்பு அ ரூ. 10,000, ஆ ரூ. 7,500

- (உ) எடுப்பின் மீதான வட்டி 10 சதவீதம், 6 மாதகாலத்தை சராசரியாக எடுத்துக் கொள்ளவும்
- (ஊ) கூட்டாளிகளின் சம்பளம் அ ரூ. 6,000, ஆ ரூ. 4,500
- (எ) அ-வின் கடன் கணக்கு ரூ. 25,000. வட்டி வீதம் 6% ஆண்டிற்கு.

25. Apportion the overheads among the departments *A, B, C* and *D*.

	Rs.
Manager's salary	4,000
Power	21,000
Contribution to P.F.	9,000
Plant maintenance	4,000
Depreciation	20,000
Canteen expenses	12,000
Rent	6,000

Additional information :

	A	B	C	D
No. of employees	16	8	4	4
Area occupied (sq.ft)	2,000	3,000	500	500
Value of plant (Rs.)	75,000	1,00,000	25,000	—
Wages (Rs.)	40,000	20,000	10,000	5,000
Horse power	3	3	1	—

அ, ஆ, இ, ஈ துறைகளுக்கு கீழ்க்கண்ட மேல்வரைச் செலவை ஒதுக்கீடு செய்யவும்.

	ரூ.
மேலாளர் சம்பளம்	4,000
விசை	21,000
பொது நல நிதி ஒதுக்கீடு	9,000
பொறி பழுதுபார்ப்பு	4,000
தேய்மானம்	20,000
சிறுறுண்டிச் செலவுகள்	12,000
வாடகை	6,000

	A	B	C	D
ஆட்களின் எண்ணிக்கை	16	8	4	4
எடுத்துக்கொண்ட பரப்பளவு ச. அடி	2,000	3,000	500	500
பொறியின் மதிப்பு (ரூ.)	75,000	1,00,000	25,000	—
கூலி (ரூ.)	40,000	20,000	10,000	5,000
குதிரை விசை	3	3	1	—